Registered office: Module 28,2<sup>nd</sup> Floor, Block 1, SIDCO Electronic Complex, Thiru-Vi-Ka Industrial Estate, Guindy, Chennai – 600032 E-mail: sipindustries23@gmail.com

Date: 13/02/2025

To
Department of Corporate Services,
BSE Limited, P.J. Tower,
Dalal Street,
Mumbai - 400001.

**Scrip Code: 523164** 

Dear Sir/ Madam,

<u>Sub:</u> Newspaper publication of unaudited Financial Results for the quarter and Nine months ended December 31, 2024.

Pursuant to the Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, enclosed herewith the copy of newspaper publications pertaining to unaudited Financial Results for the quarter and Nine months ended December 31, 2024 published in Trinity Mirror in English Language and Makkal Kural in Tamil Language on February 13, 2025.

Kindly take the same on your records.

Thanking you. Yours faithfully,

For SIP Industries Limited

Samiayya Arularasan Managing Director Din: 09407539

Encl: As above

# South India plays major role in healthcare, tourism, economic growth: CII

"South India plays a significant role as a global leader, particularly in the services sector, with a spotlight on healthcare, tourism and economic growth. The summit, which brought together industry leaders, policymakers, and innovators, marked a defining moment for South India as a dynamic force in economic growth and healthcare excellence," said Shobana Kamineni, Past President of CII and Executive Vice Chairperson of Apollo Hospitals at the closing of the CII Mystic South - Global Linkages Summit

"As a region accounting for 31% of India's GDP, South India continues to outpace the national average in annual growth, showcasing its resilience, innovation, and economic dynamism. India supplies 20 percent of global pharmaceuticals to the world. The IT, ITeS, and biotechnology sectors stand at the forefront of South India's global economic footprint," she stressed.

Key to the region's future growth, Ms Shobana pointed out the need for continuous investment in infrastructure, digital connectivity, and sustainable solutions. "We must invest in smarter cities,



Shobana Kamineni. **Executive Vice Chairperson** 

renewable energy, and a workforce ready for the challenges of emerging technologies to maintain our leadership in services and healthcare," she pointed out.

South India is home to some of the country's leading hospitals and medical institutions, including Apollo Hospitals, Narayana Health, and Manipal Hospitals, which have set global benchmarks in medical excellence. "South India has become a beacon of healthcare innovation, with cities like Chennai, Bengaluru, Hyderabad, and Kochi not only offering cutting-edge treatments but also driving groundbreaking medical research," she added.

Over the past two days, attendees engaged in deep discussions, in the global economy.

exploring South India's contributions to India's economic landscape. The summit also witnessed the announcement of several collaborations and partnerships aimed at enhancing South India's infrastructure and healthcare capabilities. These initiatives are expected to bolster the region's leadership role, further aligning with its commitment to developing smarter cities and sustainable solutions.

With several data-driven insights and success stories from industry leaders, the summit illuminated the tangible progress made in South India's healthcare and service sectors. The region's increasing focus on digital connectivity and green technologies is laying the foundation for its future leadership on the global stage.

Looking ahead, the summit has set the stage for South India's next phase of growth. With its commitment to innovation, education, and sustainability, South India stands poised to lead the charge in shaping a resilient and globally competitive future. The summit has created a pathway for continued collaboration, ensuring the region's role as a dynamic force

# **Butterfly Gandhimathi Appliances** posts strong performance

Chennai, Feb 12: Butterfly Gandhimathi Appliances Ltd, South-India's leading kitchen appliances player, reported its standalone financials for the quarter ended 31st December 2024.

Revenue stood at Rs. 238 Cr. in line with last year amidst slowdown in consumer spends. Revenue stabilizing with sustainable momentum in the

tinue to perform well. Key categories delivered healthy growth except LPG stainless steel gas stoves. Premium contri-

bution of key categories

improved through focused

F-commerce channel

Trade remained flat.

Alternate channels con-

festive campaigns. Improved gross margins led by pricing and product mix actions despite

an increase in input costs. EBITDA improved to 7.2%, expansion by 620 bps over last year by optimizing key cost heads.

Swetha Sagar, Manager s Chief Business Officer, Butterfly Gandhimathi Appliances Ltd. said, "Interventions over the last few quarters have helped us to drive sustainable revenue and better profitability. This performance

comes amidst subdued consumer demand, reinforcing our brand and channel strengths. We are focusing on building our capabilities across areas to drive consumer centricity and operational efficiencies. We expect the momentum to continue in our key categories aided by premiumization and expansion into emerging

## **ELGi unveils ground-breaking Stabilisor Technology**

Chennai, Feb 12: In a significant leap forward for industrial air compression, Elgi Equipments, one of the world's leading air-compressor manufacturers with over 64 years of compressed air excellence, announced the introduction of its pioneering compressed air stabilization technology. Designed to revolutionize the way compressors operate in plants with dynamic air demand, the STABILI-SOR system aims to address the longstanding challenges of unstable

compressor performance, inefficiency, and excessive wear caused by frequent load/unload cycles.

In industrial settings, the gap between compressor capacity and plant air demand is inherently dynamic. This variability leads to frequent cut-in and cut-out operations, which destabilize the compressor and impair critical flow and kinematic components. Traditional solutions, such as increasing reservoir volume, altering cut-in/ cut-out pressures, or adding variable frequency

drives (VFDs), often fall short, introducing new inefficiencies or higher operational costs.

"By stabilizing airflows within the system, the STABILISOR system minimizes load/ unload cycles, ensuring extended equipment lifespan, optimizes energy use, achieving up to 15% energy savings in typical applications, while reducing system inefficiencies, maintaining superior performance across varying demand patterns. " said Dr. Jairam Varadaraj, Managing Director, Elgi Equipments Ltd. Dr. Venu Madhav, Director Technology, Elgi Equipments Ltd said "The STABILISOR system utilizes precision-engineered progressive and on-off valves to recirculate excess capacity within the system. This system leverages stabilization zones and low-pressure recovery techniques to balance airflow demands dynamically, minimize energy losses by targeting pressure points with minimal differences all while maximizing overall

## DRA Homes bags awards for Best Brand Campaign - Out of Home, Best Ad film

In a resounding testament to its branding excellence and disruptive marketing approach, DRA, the pride of Chennai's real estate was recently coveted with the prestigious 'Best Brand Campaign -Out of Home (OOH)' and 'Best Ad film' awards at the India Brand Leadership Conclave & Awards 2025. Hosted by Realty Plus, the award recognizes DRA's "Home of Pride" campaign, a key part of its refreshed brand phi-

SIP INDUSTRIES LIMITED

CIN: L24131TN1986PLC012752

Regd. Office: Module 28, 2nd Floor, SIDCO Electronic Complex,

Thiru-Vi Ka Industrial Estate, Guindy, Chennai - 600032

Email: sipindustries23@gmail.com

STATEMENT OF UN - AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER

AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2024

The Board of Directors of the Company, at the meeting held on February 11

2025 approved the Un-audited Financial Results for the guarter and nine

months ended December 31, 2024 of the Company. The results, along with

the Limited Review Report, have been posted on the Company's website at

https://sip-industries.com/investor-relations and can be accessed by

Chennai, Feb 12: OOH campaign and Ad releases and widespread film, featuring national distribution across leadof every family, celebrated home, highlighting the emotional essence that defines DRA's ethos.

The success of the campaign was driven by a meticulously planned placement strategy. Through a

The company's latest strategic mix of digital

sensation Rashmika Man- ing TV channels, OTT danna, have captivated the platforms, multiplexes, city, turning heads, spark- and OOH advertising, ing conversations, and DRA Homes achieved an setting new benchmarks omnipresent brand presin brand storytelling. The ence, strengthening trust campaign beautifully cap- and recall among hometures the joyous milestones seekers. The integration within the warmth of a large-format hoardings,

of LED digital screens, and residential community branding further amplified the campaign's impact, establishing DRA Homes as a prominent name in Chennai's real estate landscape. Additionally, the brand extended the campaign's reach by launching the Ad film on leading Tamil General Entertainment Channels

OTT platforms, and mul-

Manoj Vasudevan, Chief Sales and Marketing Officer, DRA, said "We are deeply honored to have received this prestigious recognition at the India Brand Leadership Conclave & Awards 2025. At DRA we have always believed that the true strength of any brand lies in its ability to connect with people on a personal level. Through this OOH campaign & Ad film, we didn't just want to be visible, we wanted to spark curiosity and drive emotion. By strategically placing DRA Homes at the heart of everyday life, we didn't just advertise, we became a part of their (GECs), news channels, journey towards homeownership."

### PUBLIC NOTICE

My client Mr.N.Ganesan, S/o. Narayanasamy, (Aadhar No.278285372990) residing at plot No.62, 10th Street, Krishnamachari Nagar, Alapakkam, Maduravoyal, Chennai - 600116, has lost his Original Document No. 3482 of 1983 dated 14.12.1983, registered at Sub Registra office, Virugambakkam, in respect of property in Survey No.392/3, (Sub divided Survey No.392/3B) Patta No.11160, measuring an extent of 5.33 cents situated at plot No.62, 10th Street, Krishnamachari Nagar, Alapakkam, Maduravoyal, Chennai - 600116. If anyone finds the said document are requested to return to my client address or deliver the same to the below mentioned address. If anyone misuses the same, it will not bind my client at any means

J.MALATHI, Advocate, No.348/160, 1st Floo Thambu Chetty Street, Chennai - 600001 Contact: 8072751209, 9840648915

# **ASME Amritapuri celebrates engineering and innovation**

Chennai. Feb 12: Corporate and Industry The American Society of Mechanical Engineers ( ASME) Student Section of Mechanical engineering department at Amrita Vishwa Vidyapeetham, Amritapuri , Kollam conducted the ASME EFx, a spectacular technical fest that brought together over 300 participants from across South India, with ASME faculty coordinator Dr Karthik V Shankar, student chairman Mr Dev Krishna Thiyyadi Baiju vice chairman Karthik

G krishnan. The event commenced with an inaugural session by Shri Ananthan Ayyasamy, founder of Tenkasi Semiconductors and former senior chip designer at Intel. Following this, esteemed speakers including Dr. Prabhaharan Poornachandran (CEO, CISAI & Innspark), Rajendran Nair (Chairman, ASME Kerala Division), Dr. Balakrishnan Shankar (Dean, School of Engineering), Dr. S.N. Jyothi (Associate Dean, Amrita School of Engineering), and Swami Vishwanathamritha Chaithanya (Head of

Relations) shared their insights.

The event featured The NEO Circuit, a thrilling drone obstacle competition, an Elevator Pitch Competition with prize money of 500 USD to challenge students' com-

munication skills, a Flight Forge Workshop on UAV fabrication, ROBO EXPO and an adrenaline-packed Go-Karting Experience.

With cutting-edge discussions and hands-on experiences, ASME EFx Amritapuri 2025 proved to be an inspiring platform for young engineers. setting the stage for even greater achievements in the future. The event concluded with the vote of thanks form Dr Arunkumar S vice chairman of mechanical engineering department.



CIN NO. L74999TN1991PLC020764 Unaudited Financial Results for the Quarter and Nine Months Ended 31.12.2024

Postindon	Quarter ended	Quarter ended	Quarter ended	Nine Months ended	Nine Months ended	Year ended		
Particulars	31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2024	31.12.2023	31.03.2024		
	(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Audited)		
Total Revenue from operations (Net)	19.37	15.37	18.66	47.98	52.95	85.20		
Net Profit / (Loss ) From Continuing Operations After Tax	-2.02	0.03	-3.60	-8.09	-13.46	-0.62		
Net Profit / (Loss ) For the Period	-2.02	0.03	-3.60	-8.09	-13.46	-0.62		
Paid - up equity share capital (Face Value of the share Rs. 10/- each)	1195.09	1195.09	1195.09	1195.09	1195.09	1195.09		
Reserve excluding Revaluation Reserves as per balance sheet of previous accounting year						126.40		
Earning per share (From Continuing and Discontinued Operations of Rs. 10/- Each)								
a. Basic	-0.02	0.00	-0.03	-0.07	-0.11	-0.01		
b. Diluted	-0.02	0.00	-0.03	-0.07	-0.11	-0.01		
Notes: The above is an extract of the detailed format of the Quarterly / Nine Months Financial Results filed with the Bombay Stock Exchange Ltd under the								

Notes: The above is an extract of the detailed format of the Quarterly / Nine Months Financial Results filed with the Bombay Stock Exchange Ltd under the Regulation 33 of the SEBI (Listing and other Disclosure Requirements) Regulations 2015. The full format of the Quarterely / Nine Months Financial Results are available on the Bombay Stock Exchange Ltd, www.bseindia.com and the company's website, www.ashram online.in

FOR ASHRAM ONLINE.COM LIMITED

Place: Chennai - 600 007 Date: 11.02.2025

SANGITA TATIA DIN. 06932448

scanning the QR code.

Date: February 11, 2025

Place : Chenna

### SRI NACHAMMAI COTTON MILLS LIMITED

Managing Director (DIN: 09407539)

For and on behalf of the Board of Directors of

For SIP Industries Limited

Samiavva Arularasar

Read.Office: No.181 "VASANTHAM". 4th Cross Street. New Fairlands. Salem 636 016. DIN: L17115TZ1980PLC000916 Website: www.sncmindia.com

Statement of Unaudited Results for the quarter and nine months ended 31st December 2024

S.No.		Rs. in Lakhs except Earnings per Equity Share)						
	Particulars Particulars		Quarter ended		Nine Month	Year ended		
	raruculars	31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2024	31.12.2023	31.03.24	
		Unaudited	Audited	Unaudited	Unaudited	Unaudited	Audited	
1	Total Income from Operations	1750.17	1715.91	1081.44	5193.24	4864.81	6751.18	
2	Net Profit/ (Lass) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	(165.74)	(69.26)	(168.50)	(316.52)	(661.34)	(601.30)	
3	Net Profit/ (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items}	(165.74)	(69.26)	(168.50)	(316.52)	(661.34)	(601.30)	
4	Net Profit/ (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items}	(112.47)	(51.35)	(129.32)	(259.81)	(498.69)	(478.97)	
5	Other comprehensive income (net of tax)	(0.79)	(0.78)	(0.54)	(1.06)	1.33	6.61	
6	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(113.26)	(52.13)	(129.86)	(260.87)	(497.36)	(472.36)	
7	Equity Share Capital	428.64	428.64	428.64	428.64	428.64	428.64	
8	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	NA	NA	NA	NA	NA	1505.37	
9	Earnings Per Share							
	a. Basic	(2.62)	(110)	(3.02)	(6.06)	(11.63)	(11.17)	
	b. Diluted	(2.62)	(110)	(3.02)	(6.06)	(11.63)	(11.17)	

Place: Salem

Date: 11.02.2025

- These financial results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind As) prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued thereunder and in terms of the SEBI. (Listing obligations and disclosure requirements)
- The above results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at the meeting held on 11th February 2025 and subject to limited review by the statutory Auditors of the company.

  The Current quarter also witnessed poor demand for yarn with continued disparity in the cotton prices compared to yarn price. Hence the company is running only one unit out of the 3 units for 3 shifts. The Company has been taking efforts to
- The Company has provided triple shift depreciation for the unit that is running for 3 shifts and single shift depreciation
- The Company's main business is manufacture and sale of yarn and related products. There are no separate reportable Segments as per Ind AS 108 - Operating Segments.
- 6. Previous period figures have been regrouped / rearranged wherever necessary. SCAN HERE FOR RESULTS

reduce the losses by taking various cost saving measures

回答法回

By order of the Board For SRI NACHAMMAI COTTON MILLS LIMITED CHAIRMAN CUM MANAGING DIRECTOR

CIN No.: L65921TN1985PLC049092 GSTIN:- 33AAACD2547C1ZA Arihant VTN Square, 2nd Floor, No.58 (Old No.104), G.N.Chetty road, T.Nagar, Chennai - 600 017 Ph:- 044-28345880-84 | www.lancor.in

'EXTRACT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS. FOR THE QUARTER AND NINE MONTHS ENDED. DECEMBER 31, 2024

Rs. in Lakhs

		Standalone Financials					Consolidated Financials						
SI No	Particular	Quarter Ended		Nine Months Ended Year Ended		Quarter Ended			Nine Months Ended		Year Ended		
		31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2024	31.12.2023	31.03.2024	31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2024	31.12.2023	31.03.2024
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Income from operation (Net)	4,604.63	5,745.30	3,143.91	13,888.33	9,481.81	13,836.84	4,663.62	5,759.41	3,154.03	13,971.90	9,518.53	13,886.05
2	Net Profit/(Loss) for the Period (before Tax, Exceptional and/or Extraordinary items)	201.03	671.66	192.01	1,315.06	548.15	1,031.87	(103.67)	637.31	193.49	977.37	552.99	1,037.63
3	Net Profit/(Loss) for the Period before Tax (after Exceptional and/or Extraordinary items)	201.03	671.66	192.01	1,315.06	548.15	1,031.87	(103.67)	637.31	193.49	977.37	552.99	1,037.63
4	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	127.86	407.41	128.22	825.65	375.62	676.23	(207.06)	381.22	127.92	464.23	375.09	674.66
5	Total Comprehensive Income	123.04	402.59	129.59	811.19	379.71	656.95	(211.88)	376.40	129.29	449.77	379.19	655.38
6	Equity share capital	1,459.91	1,459.91	1,215.00	1,459.91	1,215.00	1,215.00	1,459.91	1,459.91	1,215.00	1,459.91	1,215.00	1,215.00
7	Reserves (excluding revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-		-	-	-	12,526.36	-		-	-	-	12,496.19
8	Earnings per Share (of Rs.2/- each )( for continuing and discontinued operations)-												
	(1) Basic	0.18	0.56	0.21	1.14	0.62	1.11	(0.28)	0.52	0.21	0.64	0.62	1.11
	(2) Diluted	0.17	0.55	0.21	1.14	0.62	1.11	(0.28)	0.52	0.21	0.64	0.62	1.11

- The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the BSE & NSE under Regulation 33 of the SEBI (Listing and other Disciosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the websites of the Stock Exchange(s) www.bseindia.com, www.nse
- ults for the quarter and nine months ended December 31, 2024 are in compliance with the Indian Accounting Standards ("Ind AS") in terms of Securities Exchange Board of India's circular bearing no CIR/CFD/FAC/62/2016 dated July 5, 2016. The figures for the corresponding periods have been regrouped wherever necessary, to make them comparable

For and on behalf of the Board of Directors R V SHEKAR MANAGING DIRECTOR



Date: 11th February, 2025

நாகை

தொடங்கப்பட்டது.

இயக்கப்பட்டு

S.NO. VEH.NO.

மீண்டும்

பெயர் மாற்றம்

## 14 வயது பள்ளி மாணவிக்கு குழந்தை திருமணம்: 5 பேர் கைது

தாலி கட்டிய நிலையில் வகுப்பறைக்கு வந்ததால் குடும்பத்தினர் சிக்கினர்

14 வயது பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைத்த புது மாப்பிள்ளை உள்பட குடும்பத்தினர் 5 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே 14 வயது அப்பகுதியில் உள்ள

துறைமுகத்தில்

இலங்கை காங்கேசன் துறைமுகம்

இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16

ம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல்

இந்த கப்பல் வாரத்தில் 5 நாட்களுக்கு

TN52C-8339 AL 3116 H FBT

வந்த

போக்குவரத்து தொடங்கியது.

சேவை

நிலையில்

SHRIRAM FINANCE LIMITED

SUNGUVARCHATRAM BRANCH VEHICLE FOR SALE

CONTACT: MOHAN K. CELL NO: 9944999016

தொலைத்த ஆவணம் தொடர்பாக பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர்கள் ஆகிய **திரு.P.V.ஷ்ரீனிவாசவரதன்** மற்றும

**திருமைதி.K.சதந்தலா** ஆகியவர்களின் தந்தையொகிய வேடே

வேணுகோபாலாச்சாரியர் அவர்களுக்கு சொந்தமான சொத்து செங்கல்பட்டு

மாவட்டம், செங்கம்பட்டு வட்டம், பனங்கோட்டூர் கீராமத்தில் உள்ள சொத்தின் ஆவண

எண்:1031/1969 என்ற ஆவணத்தீன் அசல் பத்தீரம் காணவில்லலை

கிகுமகி.K.சுகுக்கரை அவர்களின் மகனான K. நகுநாகன் என்பவர்

சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு 10.02,2025 அன்று சென்றுள்ளார்

ளஞ்சிபுரம் பேருந்து நீலையத்தீலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள அவர் வீட்டிற்கு

சென்னும் வழியில் அந்த அசல் ஆவணம். உள்ள பையை தவற விட்டுவிட்டார். அந்த

ூசல் பத்திரத்தை கண்டெடுத்தால் எனது முகவரிக்கு தகவல் தெரிவிக்கவும்.மேற்படி

ஆவணத்தை வைத்து செய்யப்படும் எந்த ஒரு செயலும் எனது கட்சிக்காரர்களை

**இப்படிக்**க

A.MANOGARAN, B.com, BL

MADRAS HIGH COURT

No.112, Dr.Ambedkar Nagar 1st Street, Kolathur, Chennai - 600099

Cell: 9841697262 / 99402 89147

எஸ்ஐபி இண்டஸ்டரீஸ் லிமிடைட

CIN: L24131TN1986PLC012752

பதிவு அலுவலகம் : மாட்யூல் எண். 28. 2வது தளம்.

சிட்கோ எலக்ட்ரானிக் காம்ப்ளக்ஸ், திரு.வி.க.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கீண்டி, சென்னை – 600032. | Email: sipindustries23gmail.com

டிசம்பர் 31, 2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான

தணிக்கை செய்யப்படாத சுருக்கமான நீதீநிலை அறிக்கை

டிகம்பர் 31, 2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் நிறுவனத்தின் இயக்குநர்கள் குமுவால் பிப்ரவரி 11, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. நிதிநிலை முடிவுகள் கம்பெனி சட்ட தணிக்கையாளர்களின் மறுவரையறுக்கப்பட்ட

ஆய்வுக்குப்பட்டதாகும் மற்றும் அவை நிறுவனத்தீன் இணையதளம் https://sip

industries.com லும் கீடைக்கும். மேலும் கீழே கொடுக்கப்பட்டு QR codea ஸ்கேன்

கேப்ளின் பாய்ண்ட் லேபரட்டரீஸ் லிமிடெட்

CIN - L24231TN1990PLC019053

்'அஸ்விச் டவர்ஸ்', '3வது மாடி, என்ன', திடமைப்பு ரிரினாட்ஸ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ், பெருங்குடி, சென்னை 600 096. தொலைபேசி : + 91 44 24988000 / +91 44 71148000

பங்குச் சான்நிதழ் காணாமல் போனது பந்நிய அநிவிப்பு

கீழ்க்குறிப்பிட்டுள்ள கம்பெணியின் பத்திரங்கள் (மாற்று பத்திரங்களுடன் அல்லது

சான்றிகம்

113232

116625

மேற்சொன்ன பங்கு சான்றிதழ்கள் மீது எவருக்கேனும் பாத்தியதை இருப்பி

அது குறித்து பதிவு அலுவலகம் அல்லது பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர்கள், "RTA", இண்டகிரேட்டட் ரிஜிஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ்

நிரைவேட் கிமிடெட், யூனிட் : கேப்ளின் பாய்ண்ட் லேபரட்டரீஸ் கிமிடெட்

'கென்சஸ் டவர்ஸ்'', 2வது தளம், எண்.1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு

உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை-600017 அவர்களுக்கு இந்த அறினிப்பு

வெளியான 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு வரும்

கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பதிவு பெற்ற பங்குதாரருக்கு மாற்று

பங்கு சான்றிதழ்களை வழங்கும் பணியை பதிவாளர் மற்றும் பங்கு மாற்று

படிவம் எண். INC 26

[நிறுவனங்கள் (இணைத்தல்) விதிகள், 2014ன் விதி 30ன் படி]

பிராந்திய இயக்குனர் முன்பாக, தென் பிராந்தியம்

நிறுவனங்கள் சட்டம் 2013ன் பிரிவு 13 துணை பிரிவு (4) மற்றும்

நிறுவனங்கள் (இணைத்தல்) விதிகள் 2014, விதி 30 துணை விதி (5)

பிரிவு (a)ன் விஷயத்தில்

மற்றும்

M/s. ஆத்மன் கிரியேட்டிவ் அன்ட் நானலட்ஜ் டெவலப்மெண்ட் பவுண்டேஷன்

CIN: U80901TN2015NPL100971

பதிவு அலுவலகம் : எண். 33, 4வது குறுக்கு தெரு & 4வது தெரு,

லட்சுமி நகர், வேளச்சேரி, சென்னை 600042, தமிழ்நாடு, இந்தியா

மற்றும் மின்னஞ்சல் முகவரி : udhay@pobox.com

செப்டம்பர் 30, 2024 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற அசாதரண

பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின்படி, நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தை ''தமிழ்நாடு மாநிலத்தில்'' இருந்து

'கானாடக மாநிலத்திற்கு'' மாற்றுவதற்காக நிறுவனத்தின் நிறுவனங்களின்

குறிப்பாணையில் திருத்தம் செய்வதை உறுதி செய்ய நிறுவனங்கள் சட்டம்

2013, பிரிவு 13ன் கீழ் மத்திய அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை தாக்கல்

செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு இதன் மூலம்

நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தை மாற்றும் திட்டத்தினால் எவரது

நலமேனும் பாதிக்கப்படுவதாக கருதுவாராயின், பாதிக்கப்படும் நலன் மற்றும்

எதிர்ப்பதற்கான காரணத்துடன் கூடிய புகார் படிவத்தை அஃபிடவிட்டுடன்

இணைத்து இந்த அறிவிப்பு விளம்பரம் வெளியான தேதியில் இருந்து 14

நாட்களுக்குள் பிராந்திய இயக்குனர் அவர்களுக்கு எம்சிஏ போர்ட்டலில்

(www.mca.gov.in) சமா்ப்பிக்கலாம் அல்லது பிராந்திய இயக்குனா் 5வது தளம், சாஸ்திரி பவன், 26 ஹாடோஸ் சாலை, சென்னை 600006

தமிழ்நாடு என்ற முகவரியில் நேரடியாக சமாப்பிக்கலாம் அல்லது பதிவுத்

தபால் மூலம் அனுப்பலாம். அதன் நகல் ஒன்றை கீழ்கண்ட முகவரியில்

உள்ள விண்ணப்பதாரா் நிறுவனத்தின் பதிவு அலுவலகத்திற்கு அனுப்ட

ஆத்மன் கிரியேட்டிவ் அன்ட் நானலட்ஜ்

ஒப்பம்/

உதய் சங்கர் நாகராஜன்

DIN: 06842085

டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பாக

பதிவு அலுவலக முகவரி : எண். 33, 4வது குறுக்கு தெரு & 4வது தெரு,

லட்சுமி நகர், வேளச்சேரி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா 600042

தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றில் யாரும் எந்தவித வ மேற்கொள்ள வேண்டாம் என்று அனைத்து பங்குதாரர்கள் /

எச்சரிக்கப்படுகிறார்கள் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

16635

12465

21931

2125

10477

மல் போய்விட்டன என்று பங்குதாரால் கம்பெ

70750556 - 70751055

73970856 - 73971355

112888 70452056 -70453055

112887 70451556 - 70452055

117686 75375366 - 75375865

கேப்ளின் பாய்ண்ட் லேயரட்டரீஸ் லிமிடெட்டுக்க

ஒப்பம்/ – வெங்கட்ராம் G பொது ஆலோசகர் மற்றும் கம்பெணி செயலாளர்

இயக்குனர்கள் குமு சார்பாக

சாமியய்யா அருளரசன்

பொதுமக்க

பங்குகள்

500

500

எஸ்கபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்காக

நிர்வாக இயக்குனர் (DIN: 09407539)

செய்வதன் மூலமும் அறியலாம்

தேதி : பிப்ரவரி 11. 2025

பங்குகார்

கஜாதா சஷிகாந்த்

2 V L கார்க்கிகேயன்

இடம் : சென்னை தேதி : 12.02.2025

அறிவிக்கப்படுகிறது.

இடம் : சென்னை

ைச்மன்தாஸ் மோஹிநான

மஞ்சு மோஹிநாணி

5 கந்தலால் N காந்தி

கட்டுப்படுத்தாது என்பதை இந்த அறிவிப்பு மூலம் தெரிவித்துக் கொள்கிறார்.

TN20AM-1299 TATA LPT 2515 TURBO FBT

பள்ளியில் வருகிறார். இவருக்கும், படித்து காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 25 வயதான கார்பென்டருக்கும் நேற்று முன்தினம், குந்தாரப்பள்ளி அருகே ஒரு கோயிலில் திருமணம் நடந்தது. இதில் இருவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்

கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு மாணவியின் வந்த கழுத்தில், புத்தம் புதிய தாலிக்கயிறு இருந்ததை கண்டு மாணவிகளும், ஆசிரியைகளும் அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில், மேற்கொண்டனர். இதில், திருமணம் தெரிந்தது. நடந்தது அவர்கள் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி

#### நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை தொடக்கம் நாகப்பட்டினம், பிப். 12- வடகிழக்கு பருவமழை காரணமாக இலங்கை இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து (புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், இது குறித்து ஆசிரியைகள் குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள், அந்த பள்ளியில் நேரில் வந்து விசாரணை மாணவிக்கு பெற்றோர் சம்மதத்துடன் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் சிறுமியை திருமணம் செய்த தச்சுத் தொழிலாளி, அவரது பெற்றோர் ஆகிய 5 பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் இதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து

விசாரணை நடத்தி வருகின்றனர். **ENROLMENT NOTICE** After 10 days of the publication of this notice and within three months there after. I, Rajesh Kumar Perneti, S/o.Manohar P. permanently residing at S2 Ts, Maali and Manvi Homes, 10/4,

as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten

C R Ramakrishna puram, 2nd

Street, Phase 2, L and T Colony, Virugambakkrm, Chennai–600

092, intend having my enrolment

Rajesh Kumar Perneti

After 10 days of the publication of this notice and Rajesh K, S/o.Kuppulingam. aged 29 years, permanently residing at No.106/138, Masthan Gori Street, Adambakkam, Kancheepuram Tamil Nadu-600 088 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu.

Bar Council Building, High Court Campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten

> Rajesh K \*\*\*\*

After 10 days of the publication of this notice and three months there Velmurugan, Vijayakumar, aged 22 manently residing at No.197 Middle Street, Kadampuliyur Kadampuliyur Post, (Taluk), Cuddalore Panruti (Taluk), Cuddalore (District)–606103. intend having moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten

மாண்புமிகு மாவட்ட உரிமையியல் நீதி மன்றம், திருப்பெரும்புதூர் வழக்கிடை மனு எண் 1 / 2022

M. செல்வராஜ்

...மனுதாரர்/ வாதி எதிர்

P. சுந்தரேசன் மற்றும் பலர் ...எதிர் மனுதாரர்கள் / எதிர் நோக்கு பிரதிவாதிகள் To (4வது எதிர் மனுதாரர்/ 4வது எதிர் நோக்கு பிரதிவாதி)

திரு S. தனகோட்டி , பெ P. சுந்தரேசன் த/பெ P. சுந்தரேச்வ தெருவீதி அம்மன் கோயில் தெரு, மணிமங்கலம்--60 1 304.

மேற்படி காலஞ்சென்ற பிரதிவாதி சுந்தரேசன் அவர்களின் வாரிசாக உங்களை மேற்படி வழக்கில் 4வது பிரதிவாதியாக சேர்க்க தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி மனுவில் உங்களது வருகையை பதிவு செய்யவும்ம ற்றும் ஆட்சேபணையை தெரிவித்துக்கொள்ளவும் வருகின்ற 28/02/2025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி நீதிமன்றத்தில்

கமைக்கு கமற்பது நதுமக்கற்றது நேரில் ஆஜராகி தங்களின் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள், தவறும்பட்சத்தில் மேற்படி மனு தங்களுக்கெதிராக ஒருதலைபட்சமாக என்பதை கீர்மாணிக்கப்படும் தொமில்லாகப்படும் தெரிவித்துக் கொள்கிறோம்.

L. வெங்கடேஸ்வரன் J.D. **அன்னாள் அமுதமொழி** மனுதாரா/ வாதியின் வழக்குரைஞர்கள்

IN THE COURT OF SUBORDINATE JUDGE AT AMBATTUR O.S. No. 411 of 2023 PUNJAB NATIONAL BANK

No.179, Red hills Road, Bhanu Nagar, Ambattur Chennai-600053 Rep.by its Senior Manager ...PLAINTIFF VS PRS ENGINEERING &

PACKAGINGS No.3B, Electrical Industrial Estate, Kakkalur, Tiruvalllur-602003 Rep.by its Proprietor Mr. Chandrashekhar. S/o.Mr.Shivraman S/o. Mr. Shivraman No.D1/2, ASHWARIAM PHASE 2, Nolambur, Mogappair West, Chennai-600037 being the Proprietor of the 1st DEFENDANT-PRS ENGINEERING & PACKAGINGS

...DEFENDANTS Please take notice that the Hon'ble Court has adjourned the above said case to 20/02/2025 for your appearance before it at 10.30 a.m. You should either in person or through your counsel appear before the Court of 20/02/2025. If you fail to appear the Court on before the court on that day, the case will be heard and determined in your absence.

G. P. Kuppusaamy

Counsel for the Plaintiff

பெயர் மாற்றம் ARUMUGAPANDI.

க/பெ. Rathinasamy பிறந்த தேதி : 17-11-1959 பிறந்த மாவட்டம்: திருச்செந்தூர் பழைய எண். 1, புதிய எண். 5, 4வது தெரு, பொன்னியம்மன் நகர்.. கரையாஞ்சாவடி, பூந்தமல்லி, சென்னை - 600056, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி ARUMUGAPANDIAN

என்று அழைக்கப்படுவேன் ARUMUGAPANDI (பழைய பெயர்)

#### பெயர் மாற்றம

பிறந்த தேதி 20/06/1972. தந்தை பெயர் : திரு. JAYAPRAKASAM, Plot No.88, இரண்டாவது தெரு, பகவதி நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி - 603202. என்ற முகவரியில் வசிக்கும் நான், இனி

J.PARAMESWARI என்று அழைக்கப்படுகிறேல்

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி இறப்பு சான்று

க/பெ.அஷித்சர்கார், எண்.105, அள்ளை வேளாங்கள்ளி கோயில் தெரு ம்யிலாப்பூர், சென்னை-600004

... மனுதாரர் எசிராக **மருவாய் கோட்டாட்சியர்.** 

கிண்டி, சென்னை-600032. .... எதிர்மனுதாரர் மேற்படி மனுகாரின் கணவர் Asit Sarka

என்பவர் 7.7.2023 அன்று மேற்படி விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாய விடுபட்டதால் அந்த இறப்பை எதிர்மனுதாரர் அனுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீது ருக்கேனும் ஆட்சேபளை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்கு கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து முலம் தங்களது ஆட்சேபனையை சிவிக்கலாம் கவரும் பட்சக்கில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு

ன்பதை அறியவும். நேர்முக உதவியாளர் வருவாய் கோட்டாட்சியர், கென் சென்னை கோட்டம் கின்ற, சென்னை-600032

IN THE COURT OF XVth ASST CITY CIVIL JUDGE, CHENNAI O.S.No. 4698 of 2014

N.lyyappan, S/o.Narayana lyer, No.6/58. Kummalamman Koil Street, Tondiarpet, Chennai-600 081. Vs

. Saravanan, Son of Periyavadi, No. 16. Reddy Street. Uthukottai, Tinuvallur-602 026.

Saravanan, (D1) Son of Periyavadi, No.16, Reddy Street, Uthukottai, Tinuvallur-602 026. In the above suit for permanent

injunction, the Hon'ble Court was pleased to order to issue summon to you returnable by 28.02.2025 at 10.15 A.M. Kindly make yourself convenient to appear before the Hon'ble Court either in person or through the pleader on 28.02.2025 at about 10.15 a.m. failing which, the matter will be decided in your absence.

S. Pushpakaran

BEFORE THE LASSIATANT CITY CIVIL JUDGE, CHENNAI OS. No. 6618 of 2022 Canara Bank ... Plaintiff M/s. Canara Bank Vs

Mr. A. Gajendrababu and ... Defendants 01) Mr.A. Gajendrababu, Son of Mr. Adhikesavalu. No: 10, Majestic Colony, 1st Main Road, Ponniamman

Medu, Chennai-600 110. Also at: No: 10/30, V.P. Colony, North Street, Ayanavaram, Chennai-600 023. 02) Mr. V. Suresh, Son of Mr. K. Venkatesan No: 42, Vadivel Mudhali Street,

Perambur, Chennai-600 012. plaintiff has filed the above suit for recovery of money. The Hon 'ble I Assistant City Civil Judge at Chennai was pleased to order notice to you for your appearance on 05.03.2025. Please be present in person or through your counsel duly instructed by you, on 05.03.2025 at 10.30 A.M failing which the matter will be heard and decided in your absence.

R. Dananievan

Counsel for Plaintif

பொது அறிவிப்பு

பத்திரப் பதிவு செய்த பத்திரம்

காணாமல் போய்விட்டது. எனவே

இந்த பத்திரத்தை யாரேனும் கண்

டெடுத்தால். கீழே உள்ள விலசத்

கில் 7 நட்களுக்குள் கொடர்ப

கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்

Advocate, Law Association, City

Civil Court Building, Madras High

Court Campus, Chennai-600104.

BEFORE THE HON'BLE

E.P No. 1370 of 2024

M/s.KSA Powerinfra Pvt. Ltd.,

Mr.KACHAPESWARAN VINNAVADI

Old No 2, New No 3, 1st Main Road

It is to inform you that the Decree

Holder above mentioned filed an

Execution Petition against you and the same was came up for

hearing before the Hon'ble XXVI

Assistant City Civil Court at Chennai and the Hon'ble Judge

was pleased to order notice to

Judgment Debtor/Defendant on 10.02.2025 which is returnable by

10.03.2025 It is hereby informed

or through your counsel on 10.03.2025 at 10.30 a.m. failing

which appropriate orders will be passed against you. (SRENIK S JAIN)

BEFORE THE HON'BLE

DISTRICT JUDGE COMMERCIAL COURT,

AT CHENNAL

(SUMMARY SUIT UNDER ORDER 37 RULE 2 OF CPC

READ WITH COMMERCIAL

COURT JURISDICTION)

Mrs.Sarika Jain ...Petitioner/Plaintiff C.O.S. No. 2 of 2025

No.4, Vivekanandar Street,

Second Floor, Irumbuliyur,

Partner of M/s GANANATHAN IMPORTS & EXPORTS,

Venadamangalam, Kandigai

At 1st Part, 1st Floor, 541A

Kanchipuram, Tamil Nadu-600127 3. Mr.Mohanraj Kumar, Partner of M/s GANANATHAN

Venadamangalam, Kandigai, Kanchipuram, Tamil Nadu-600127

It is to inform you that the Plaintiff

above mentioned has filed a suit

against you and the same came

up for hearing before the Hon'ble District Judge Commercial Court

at Chennai and the Hon'ble Judge

was pleased to order notice to you on 10.02.2025 which is

returnable by 24.03.2025. It is hereby informed you that your

appearance is required either

personally or through your counsel on 24.03.2025 at 10.30

a.m. failing which appropriate orders will be passed against

BEFORE THE HON'BLE

DISTRICT JUDGE COMMERCIAL COURT,

AT CHENNAL

(SUMMARY SUIT UNDER ORDER 37 RULE 2 OF CPC

READ WITH COMMERCIAL

M/s GANANATHAN IMPORTS &

1.M/s GANANATHAN IMPORTS

& EXPORTS,
Represented by its Partners

At #218/7, 12th Main Road.

AF Block, Anna Nagar West

No.4, Vivekanandar Street,

Second Floor, Irumbuliyur, Chennai-600 045

541A, Ganapathy Syndicate, Venadamangalam, Kandigai,

541A, Ganapathy Syndicate, Venadamangalam, Kandigai,

At 1st Part, 1st Floor,

Kanchipuram, Tamil Nadu-600 127.

At 1st Part, 1st Floor,

Tamil Nadu-600 127

Kanchipuram

2. Sandhya Partner of M/s GANANATHAN IMPORTS & EXPORTS,

3. Mr.Mohanraj Kumar, Partner of M/s GANANATHAN IMPORTS & EXPORTS,

It is to inform you that the Plaintiff

above mentioned has filed an suit

against you and the same came

up for hearing before the Hon'ble District Judge Commercial Court

at Chennai and the Hon'ble Judge

was pleased to order notice to you on 10.02.2025 which is

returnable by 24.03.2025. It is hereby informed you that your appearance is required either

personally or through your counsel on 24.03.2025 at 10.30

(SRENIK S JAIN)

ADVOCATÉ

Chennai-600 040

C.O.S. No. 1 of 2025 M/s. KIRAN JAIN HUF

**EXPORTS** and Others

(SRENIK S JAIN) ADVOCATE

... Defendants

Chennai-600 045

Ganapathy Syndicate

IMPORTS & EXPORTS, At 1st Part, 1st Floor,

541A, Ganapathy Syndicate

Sandhya

Also At

...Respondents/Defendants

that your appearance required either personally

Seethamal Colony Extension, Teynampet Chennai 600018

Managing Director M/s.KSA Powerinfra Pvt. Ltd.

R.Loganathan, MA.BL

Cell: 9840428445.

... Respondents

Judgment Debtor

படுகிறார்கள்.

எனது மகள், இதனால் பொது மக்களுக்கு ஹர்திகா தெரிவிப்பது என்னவென்றால் பிறந்த தேதி: 25.09.2016 காட்சிக்காரர் नकामा பிறந்த இடம்: விழுப்புரம் மறைந்த எஸ்.வி.நாகராஜன் அவர் வசிப்பிடம் எண்.7, அடுள் களது மகன் ஜெய்கோபால் நகர், கும்மிடிப்பூண்டி, நாகராஜன் (ஆதார் எண். 4263 9226 9600) எண்.M76/3, முதல் திருவள்ளூர் - 601 201 இனி முதற்கொண்டு மெயின் ரோடு, பெசன்ட் நகர் சென்னை-600090-ல் ஹர்திகா ஸ்ரீ நா என்று அழைக்கப்படுவார். வருகின்றார். இவர் தனது சொத் பக்கிரம் எண்.2338/92 நாத்திகன் சு- தந்தை சைதாப்பேட்டை சப்.ரிஜிஸ்தாரர் அலுவலகத்தில் 03.07.1992 அன்று

மேன்மையிகு சார்பு நீதிமன்றம், திருக்கோவிலூர் M.C.O.P. 73/2023

பெயர் மாற்றம்

ஹரிகிருஷ்ணன் த/பெ. ஞானக்கண்ணன், பஜனைகோவில் தெரு, குலதீபமங்கலம் கிராமம், திருக்கோவிலூர் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம். ...மனுதாரர்

எதிர் 1. குப்புராஜ் த/பெ. துரைராஜ், எண். 41/42, முதல் குறுக்கு தெரு விரிவாக்கம், கிளாசிக் ஆப்ட்ஸ், ரெயின்போ நகர், புதுச்சேரி. 2. தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் எண். 127A, திரு.வி.க வீதி,

விழுப்புரம் (ம) மாவட்டம்—60 56 02. ...எதிர்மனுதாரர்கள் 1ம் எதிர்ம ஈரருக்கு கொடுக்கும் பொது அறிவிப்பு விபத்தில் வாகன

மோட்டாா வாகன விபத்தில் மனுதாரரின் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரி எதிர்மனுதாரர்களுக்கு எதிராக மனுதார்க்கல் செய்யப்பட்டு, மேற்படி நீதிமன்றத்தில் M.C.O.P. 73/2023 என்ற எண்ணில் மனு கோப்பிற்கு எடுக்கப்பட்டு பற்கு எடுக்கப்பட்டு ணையில் உள்ளது மேற்படி எதிர்மனுதாரரான குப்புராஜ் விசாரணை துரைராஜ் 13.03.2025 அவர்கள் அர்ளப் ஆட்டார்... வருகின்ற 13.03.2025 அன்று காலை 10.00 மணிக்கு நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ மேற்படி சார்பு நீதிமன்றம், திருக்கோயிலூரில் ஆஜராகும்படி வைக்கப்பட்டுள்ளது பட்சத்தில் தோன்றாதத் காப்பினாரக்கப்பட்டு. மனுகாரர் காப்ப வழக்கானது மனுவின் நற்கூறுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதனை இந்த பொது அறிவிப்பின் மூலம் 1ம் எதிர்மனுதாரருக்கு மூலம் 1ம் எதி: தெரிவிக்கப்படுகிறது.

**மு.முரளிதரன்** வழக்கறிஞர்

மாண்புமிகுபிரதமமாவட்டநீதிமன்றம் திருவள்ளூர் ப்ரோபேட் O.P.No. 50 /2025 A. சூர்யநாராயண், த/பெ. லேட். A. பட்டாபிராமன், எண்.H16, சென்ட்ரல்ஆவேன்யூ, கொரட்டூர், சென்னை600 080,

அம்பத்தூர் தாலுகா. 2. A.வேங்கடசுப்ரமணியம் (என்கிற) A.V. சுபாமணியம். த/பெ. லேட். A. பட்டாபிராமன், பிளாட்எண். 165, Srila Heights, St. ஜான்ஸ்சாலை, East Maredpally, Secunderabad. ஹைதராபாத்—500 026. 3. திருமதி. A. கிரிஜா, த/பெ. லேட். A. பட்டாபிராமன், – க.பெ. லேட். அருணாச்சலம், எண். 34, 4வதுபிரதானசாலை **ன** — 600 020

அடையார், சென்னை – 600 0 4. திருமதி. V. பாக்கியலட்சுமி, M/s GANANATHAN IMPORTS & EXPORTS and Others த/பெ. லேட். A. பட்டாபிராமன் க/பெ. லேட். வேங்கடகிரி, எண்.780D, North Avenue, 1. M/s GANANATHAN IMPORTS கொட்டூர்.சென்னை 600 080. Represented by its Partners At #218/7, 12th Main Road, AF Block, Anna Nagar West, Chennai-600 040 அம்பத்தூர் தாலுகா.

...எதிர்மனுதாரர்கள் **அறிவிப்பு** மேற்படிமனுதாராகள், காலம் சென்ற திருமதி.A.பிரபாவதிஎன்பவா் எழுதிவைத்த07.05.2014 தேதியிட்ட உயில் பத்திரத்திற்கு வழங்கு வதற்கு தாக்கல் மேற்படிமனுவில் யா ப்ரோபேப் செய்துள்ள யாருக்கேனும் இருந்தால், 14.03.2025 அவ்வாட்சேபணையை அன்றுகாலை 10.30 மேற்படிநீதிமன்றத்தில் மணியளவில்

வற்படிந்துவறைத்தில் தோர்ல்லா, வழக்குரைஞர் மூலமாகவோ ஆஜராகி தெரிவித்து கொள்ள வேண்டியது தவறினால் யாருக்கும் ஆட்சேபணை தவறினால் யாருக்கு இல்லை என்று கருதியேற்கள் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியவும். மனுதாரர்களின் வழக்குரைஞர்

உயர்திரு சிதம்பரம் கூடுதல் மாவட்ட O.S.No. 212/2024 வாகிகள்

அஞ்சல், கண்ணக்குடி மதுரா, வாள்காரமேடு என்ற முகவரியில் வசிக்கும், சிங்காரவேலு குமாரா கனகசபை மற்றும் இருவர்

எதுர 1**,2 மற்றும்** 5 **எதிர்வாதிகள்:** 1) சிதம்பரம் வட்டம், வாள்காரமேடு கிராமம், வடக்குத் தெரு, கதவு எண்.3/405ல் வசிக்கும் கில்லைகோவிந்தன் குமாரா அறவாழி D1 2) சிதம்பரம் வட்டம், எண்ண நகர் அஞ்சல், கண்ணக்குடி மதுரா, வாள்காரமேடு, கிராமம் என்ற முகவரியில் வசிக்கும், தில்லைகோவிந்தன் குமாரர்

அருளப்பன் D2 5) சிதம்பரம் வட்டம், எண்ண நகர் அஞ்சல், கண்ணக்குடி மதுரா, வாள்காரமேடு, என்ற முகவரியில் வசிக்கும், சிங்காரவேலு மகளும் முருகன் மனைவியுமான ளசுந்தரி D5

மேற்படி நம்பரில் 1, 2 மற்றும் 5 எதிர்வாதிகளுக்கு வாதி வழக்கறிஞர் தெரிவித்துக் கொள்வதாவது

\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_ **வழக்கு சொத்தில் வாதிகள் மற்றும்** 4, 5 எகிர்வாசி = அி. – மூலத்தை விளம்புகை செய்தும் பின் தொடர்ச்சியாக 1, 2, 3 எதிர்வாதிகளோ அவர்களது ஆட்களோ வழக்கு சொத்தில் வாதிகள் மற்றும் 4, 5 எதிர்வாதிகளின் அமைதியான அனுபவம் மற்றும் சுவாதீனத்தில் இடையூறு ஏற்படுத்த கூடாது என 1, 2, 3 எதிர்வாதிகளுக்கு எதிராக நிரந்தர உறுத்துக்கட்டளை தீர்வுக்கும் வழக்கு சொத்தினை பொறுத்து 1, 2 எதிர்வாதிகள் ஏற்படுத்திக் கொண்ட 08.07.2004 தேதியிட்ட விடுதலைப் பத்திரம் புவனகிரி சார் பதிவாளர் (ஆவண எண்.3802/2004) இல்லா திலையது மற்றும் சொல்லாதது ((NULL AND VOID) என்று விளம்புகை செய்தும் பின் தொடர்ச்சியாக செய்தும் பின் தொடர்ச்சியாக அவ்வாறு பிறப்பிக்கப்படும் தீரப்பாணையை புவனகிரி சார் தரப்பலையை புகவின் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி பதிவு செய்ய உத்திரவிட்டும் வழக்கு சொத்தினை பொறுத்து 2, 3 வந்களு சொற்தனை பொறுத்தி கொண்ட ஏற்பாபதிகள் ஏற்படுத்திக் கொண்ட 01.11.2021 தேதியிட்ட கிரய பத்திரம் புவனகிரி சார் பதிவாளர் ஆவண எண். 1738 /2021) இல்லா நிலையது மற்றும் சொல்லாதது (NULL AND VOID) என்று விளம்பிகை செய்தும் சின் கொர்க்கியாக வல்வால் பின் தொடர்ச்சியாக அவ்வாறு பிறப்பிக்கப்படும் தீர்ப்பாணையை புவனகிரி சார் பதிவாளர் புவனகிரி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென்று வழக்கு தாக்கல் செய்து அதன் பேரில் சம்மன் வாய்தா (3.03.2.2025ல் வைக்கப்பட்டுள்ளார்) பேர்ஸ் சம்மன் வாய்தா 03.03.2025ல் வைக்கப்பட்டுள்ளதால் அன்று காலை 10 மணிக்கு மேற்கண்ட நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராகி ஆட்சேபணை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறினால் கங்கள்

ஆட்ட சேப்சமான எதாங்பறது என்காள் வேண்டியது. தவறினால் தங்கள் பேரில் ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன்

a.m. failing which appropriate orders will be passed against you. நா. ஸ்ரீதேவி வழக்கறிஞர்கள்

Guuri

வசிக்கு

ENROLMENT NOTICE After 10 days of the publication of this notice and within THREE months thereafter. I, V. AKASH, S/O, S.VIJAYARAJ, aged 22 years,Permanently residing at 40A, Varthagar Street, Tiruvannamalai, Tamil Nadu, 606601.Intend having my enrolment as an advocate moved before the Bar Council of TamilNadu,Barcouncil buildings,High Those who have any valid Objections may Notify the same to the Bar Counci within 10 days.

BEFORE THE HON'BLE ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI

(Summary Suit Under Order 37 Rule 2 of CPC) Summary Suit O.S. No. 8363 of 2022 Mrs.Annapurna Porwal

Vs M/s.BULLDYERS INTEGRATED SOLUTIONS Pvt. Ltd ...Defendants

M/s.BULLDYERS INTEGRATED

SOLUTIONS Pvt. Ltd.
Rep by its Director & Authorized Signatory, NO T-5, CHANDER PLAZA, 3RD FLOOR, NO 48, ARCOT ROAD, SALIGRAMAM,

XXVII ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI Chennai, - 600093. Also, At, M/s.BULLDYERS INTEGRATED Mr.Manish L Shah ...Applicant/Decree Holder SOLUTIONS Pvt. Ltd. C 21 Community Centre, Janak Puri, New Delhi-110058.

It is to inform you that the Plaintiff above mentioned has filed a suit against you and the same was came up for hearing before the Hon'ble XV Assistant City Civil Court at Chennai and the Hon'ble Judge was pleased to order notice to Defendant on 01.02.2025 which is returnable by 28.02.2025 It is hereby informed

you that your appearance is required either personally or through your counsel on 28.02.2025 at 10.30 a.m. failing which appropriate which appropriate passed against you.
(SRENIK S JAIN)
ADVOCATE

BEFORE THE HON'BLE DISTRICT JUDGE COMMERCIAL COURT, AT CHENNAI (SUMMARY SUIT UNDER ORDER 37 RULE 2 OF CPC READ WITH COMMERCIAL

C.O.S. No. 1 of 2025 M/s. KIRAN JAIN HUF ...Petitioner/Plaintiff

COURT JURISDICTION)

M/s GANANATHAN IMPORTS & EXPORTS and Others ...Respondents/Defendants

1.M/s GANANATHAN IMPORTS & EXPORTS, Represented by its Partners At #218/7, 12th Main Road, AF Block, Anna Nagar West,

Chennai-600 040 No.4, Vivekanandar Street Second Floor, Irumbuliyur, Chennai-600 045

2. Sandhya Partner of M/s GANANATHAN IMPORTS & EXPORTS, At 1st Part, 1st Floor, 541A, Ganapathy Syndicate, Venadamangalam, Kandigai, Kanchipuram, Tamil Nadu-600 127.

3. Mr.Mohanraj Kumar, Partner of M/s GANANATHAN IMPORTS & EXPORTS, At 1st Part, 1st Floor, 541A, Ganapathy Syndicate, Venadamangalam, Kandigai.

Tamil Nadu-600 127 It is to inform you that the Petitioner/Plaintiff above Petitioner/Plaintiff above mentioned has taken out an application, the same was numbered as IA.No.4 of 2025 against you and the same came up for hearing before the Hon'ble District Judge Commercial Court was pleased to order notice to you on 10.02.2025 which is returnable by 24.03.2025. It is hereby informed you that your appearance is required either

personally or through your counsel on 24.03.2025 at 10.30

you.

a.m. failing which appropriate orders will be passed against (SRENIK S JAIN)

BEFORE THE HON'BLE DISTRICT JUDGE COMMERCIAL COURT, AT CHENNAI (SUMMARY SUIT UNDER ORDER 37 RULE 2 OF CPC READ WITH COMMERCIAL COURT JURISDICTION)

C.O.S. No. 2 of 2025 Mrs.Sarika Jain ...Petitioner/Plaintiff

-Vs-M/s GANANATHAN IMPORTS & **EXPORTS** and Others ...Respondents/Defendants

1.M/s GANANATHAN IMPORTS Represented by its Partners At #218/7, 12th Main Road, AF Block, Anna Nagar West, Chennai-600 040 Also At: No.4, Vivekanandar Street,

Second Floor, Irumbuliyur, Chennai-600 045 2. Sandhya Partner of M/s GANANATHAN IMPORTS & EXPORTS, At 1st Part, 1st Floor, 541A, Ganapathy Syndicate, Venadamangalam, Kandigai,

Kanchipuram, Tamil Nadu-600 127. 3. Mr.Mohanraj Kumar, Partner of M/s GANANATHAN IMPORTS & EXPORTS, At 1st Part, 1st Floor, 541A, Ganapathy Syndicate Venadamangalam, Kandigai, Kanchipuram, Tamil Nadu-600127 It is to inform you that the

Petitioner/Plaintiff mentioned has taken out an application the same was numbered as IA.No.4 of 2025 against you and the same came up for hearing before the Hon'ble District Judge Commercial Court at Chennai and the Hon'ble Judge was pleased to order notice returnable by 24.03.2025. It is hereby informed you that your appearance is required either personally or through your counsel on 24.03.2025 at 10.30 a.m. failing a.m. failing which appropriate orders will be passed against

> (SRENIK S JAIN) **ADVOCATÉ**

நான், KRISHNAMOORTHY RAJA, S / o KRISHNAMOORTHY, பிறந்த தேதி: 27-02-1972, எண். 6/1, பீடாரியார் கோயில் தெரு, 1வது லேன், பிராட்வே, சென்னை - 600001.இல் வசிக்கிறேன். இனி KRISHNAMURTHY RAJA

என அழைக்கப்படுகிறேன்.

#### பெயர் மாற்றம்

எனது மகன் Karmugilan பிறந்த தேதி: 09-02-2024 எண். 28A, 19வது தெரு, தென்றல் கர், கிழக்கு திருமுல்லைவாயல் சென்னை 600062. தமிழ்நாடு ன்ற முகவரியில் வசிக்கும் எனது **மகன் இனிமேல் கீழ்க்கண்டவாறு** அழைக்கப்படுவார்.

Given name: Karmugilan v. Surename: Vikraman

Vikraman BEFORE THE X ASSISTANT CITY CIVIL

**COURT AT CHENNAL** E.P. NO.1556 OF 2024 O.S. No.1373 OF 2004

W/o. Late V.R. Rajagopal

S/o. Late V.R. Rajagopal .Petitioners/Decree Holders

Nirmala Venkataraman N/o. Late V.R. Venkataraman

D/o. Late V.R. Venkataraman

.. Respondents/Judgmen PUBLIC NOTICE

he above-named Petitioner has filed the above E.P praying for an order to delivervacant possession of Petition

Mentioned Schedule Property viz. Flat No.3, New Door No.67/3, Ground Floor, Eastern Side, with a Plinth Area of 830 sq. ft. ituated at Second Main Road, R.A. Puram Chennal - 600 028, within the Registration District of Chennal and Sub Registration District of Mylaporefrom the possession of the Judgment Debtors to the Decree Holders and to pass such further or other orders as this Hon'ble Court may deem fit and proper in the circumstances of the case and thus ender justice.

he said Petition came up for hearing on 10.02.2025 before the Hon'ble X Assistant City Civil Court at Chennai, and the Hon'ble idge after hearing the Petitioner, was pleased to allow notice to Respondents Judgment Debtors (JD) 1 and 2 by way of paper publication returnable by 25.02.2025. Hence take notice that Nirmala Venkataraman, JD1 and Ashwini, JD2 are required to be present in person or through a duly appointed pleader on 25,02,2025 at 10.30 a.m. before the Hon'ble X Assistant City Civil Court at Chennai, without fail Failing which the matter will be heard and

> D. Esther Priya M.L. & A.C.S. Advocate for Decree Holder Cell No.: 98407 29285

IN THE COURT OF THE V ASST CITY CIVIL JUDGE AT CHENNAL

decided in your absence on merits.

I. A. No. 1 of 2025 O.S. No. 5368 of 2024

. Amrin Banu, aged about 38 vears. Wifect, Ahamed Kasim No. 129, 2nd Cross Street, Raghavan Colony, Ashok Nagar, Chennai - 600083.

...Petitioner/Plaintiff The Manager Recoveries (App

based Loan Division], Kreditbee Plot No. 53 & 54A, VI Street. Porur Gardens, Phase - I, Vanagaram, Chennai – 600095. ...Respondent/Defendant

NOTICE

Please take notice that, in the above said matter, the Hon'ble Judge of the V Asst City Civil Court at Chennal ordered for your appearance on 20.02.2025 at 10.00 am You are directed to appear before the Court either by yourself or through your Counsel failing which the matter will be disposed in

Dated at Chennai on this the 11thday of February 2025.

your absence Exparte.

P. Romulus Navaratnam Advocate

COURT AT CHENNAI (Summary Suit Under Order 37 Rule 2 of CPC) I.A.No. 7 of 2024 In Summary Suit O.S. No.

BEFORE THE HON'BLE

4751 of 2021 Prakashmal & Sons (HUF)
...Petitioner/Plaintiff
-Vs-

M/s. Sri Thirumurugan Agency and Others ...Respondents/Defendants

1.M/s. Sri Thirumurugan Agency, Rep by its Partner: A. Shanmugham No.349, Walltax Road, Chennai-600 079. 2. Mrs. S.Alagammai, W/o.M.Saravana,

Old No.32, New No.63, Perumal koil street, Kotturpuram, Chennai-600 085. It is to inform you that the Petitioner/Plaintiff above mentioned has taken out an application, the same was numbered as IA.No.7 of 2024 against you and the same came up for héaring before the Hon'ble XXI Assistant City Civil Court at Chennai and the Hon'ble Judge was pleased to order notice to you on 10.02.2025 which is returnable by 01.03.2025. It is hereby informed you that your appearance is required either personally or through your counsel on 01.03.2025 at 10.30

(SRENIK S JAIN) ADVOCATE

a.m. failing which appropriate orders will be passed against you.